

ආයතනයේ නම : වනජීවී සංරක්ෂණ දෙපාර්තමේන්තුව

පාර්ලිමේන්තුවේ රජයේ ගිණුම් පිළිබඳ කාරක සභාව විසින් සභාගත කරන ලද
වාර්තා සම්බන්ධයෙන් ස්ථාවර නියෝග 119(4) යටතේ ගරු අමාත්‍ය වරයාගේ
නිරීක්ෂණ හා ගනු ලබන පියවර පාර්ලිමේන්තුව වෙත ඉදිරිපත් කිරීම

நிறுவனத்தின் பெயர் : வனசீவராதிகள் பாதுகாப்புத் திணத்தனம்

பாராளுமன்றத்திக் அரச கணக்குக் குழவினால்
முன்வைக்கப்பட்ட அறிக்கை தொடர்பாக நிலையியற்
கட்டளைஇலக்கம் 119(4) இன் கீழ் கௌரவ அமைச்சரின்
அவதானிப்புக்களும் மற்றும் அது தொடர்பாக எடுக்கப்படும்
நடவடிக்கைகளும் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்தல்

Name of the Institution : Department of wildlife Conservation

Submission of observations of Hon. Minister and steps taken with
regard to the reports tabled by the committee on public Accounts in
terms of Standing Order NO. 119(4)

பாராளுமன்ற பொதுக் கணக்குக் குழுவினால் நிலையியற் கட்டளை இல. 119 (4) இன் கீழ் சபைக்கு முன்வைக்கப்பட்ட அறிக்கைகள் மீதான அவதானிப்புக்களையும் மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகளையும் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்தல்

பாராளுமன்றத்தின் பணிப்புரை இல. - 183

நிறுவனத்தின் பெயர் - வனச்சீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம்

பொதுக் கணக்குக் குழுவினால் இனங்காணப்பட்ட குறைபாடுகள்	மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் தற்போதைய நிலைவரம்
முதலாம் பகுதி : 73.00	
நிலையான சொத்துப் பதிவேடு நாள்துவரையாக பராமரிக்கப்பட்டிருக்கவில்லை.	சொத்து மற்றும் கிரய முகாமைத்துவத்திற்காக அரசாங்கத்தின் அனைத்து சொத்துக்களையும் ஆவணப்படுத்தலின் கீழ் (சொத்து முகாமைத்துவ சுற்றறிக்கை இல. 1/2017) நிதி மற்றும் ஊடக அமைச்சினால் நிறுவப்பட்ட கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு நிலையான சொத்துக்கள் பற்றிய தகவல்கள் தற்போது வழங்கப்பட்டுள்ளன.
கிடைக்கின்ற காசோலைகள் மற்றும் காசுக் கட்டளைகள் பதிவேடு நாள்துவரையாக பராமரிக்கப்பட்டிருக்கவில்லை.	கோவிட் 19 தொற்றுநோய் நிலவிய காலத்தில், காசோலைகள் மற்றும் காசுக் கட்டளைகள் பதிவேட்டை நாள்துவரையாக பராமரிக்க முடியாதிருந்ததுடன், தற்போது அந்தப் பதிவேடு புதுப்பிக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது.
கணக்காய்வாளர் தலைமை அறிபதியால் சமர்ப்பித்திருந்த ஒவ்வொரு கணக்காய்வு வினவல்களுக்கும் ஒரு மாதத்திற்குள் பதில் அளிக்கத் தவறியமை	வனச்சீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தில் 16 பிரிவுகள் மற்றும் 12 பிராந்திய அலுவலகங்கள் நிறுவப்பட்டுள்ளதுடன், கணக்காய்வு வினாக்களுக்கான பதில்களைத் தயாரிக்கும் போது சில சமயங்களில் இந்த பிரிவுகள் மற்றும் பிராந்திய அலுவலகங்களில் இருந்து தகவல்களை பெற வேண்டியுள்ளது. சில சமயங்களில் தகவல்களை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால், ஒரு மாதத்திற்குள் பதில்களை சமர்ப்பிக்க முடியாத சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன.
உள்ளக கணக்காய்வு வினவல்களுக்கு ஒரு மாதத்திற்குள் பதில்களைச் சமர்ப்பிக்கத் தவறியமை	அப்போதைய கொரோனா தொற்றுநோய் நிலைமை காரணமாக உத்தியோகத்தார்கள் பணிக்கு வருகைத்ருவதற்கான சாத்தியத்தன்மை குறைவாக காணப்பட்டமையால், கடந்த காலத்தில் கணக்காய்வுக்கான பதில்களை ஒரு மாதத்திற்குள் சமர்ப்பிக்க முடிந்திருக்கவில்லை.

ஒரு வருடத்திற்கும் மேலாக நிலுவையில் உள்ள கடன் மீதிகள்	ஒய்வுபெற்ற, மரணித்த, சேவை வறிதாக்கப்பட்ட மற்றும் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட 19 உத்தியோகத்தார்களின் கடன் நிலுவைத் தொகை இதுவரை அறவிடப்பட்டுள்ளதுடன், மீதமுள்ள கடன் நிலுவைகளை வசூலிப்பதற்காக குறித்த பிரதேச செயலர்களிடம் இருந்து அவர்களின் வாரிசுகள் மற்றும் சொத்துக்கள் பற்றிய தகவல்களை பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
பொது வைப்புக் கணக்கில் உள்ள காலாவதியான வைப்புகள் தொடர்பில் நி.பி. 571 இன் பிரகாரம் நடவடிக்கை எடுத்திருக்காமை	பொது வைப்புக் கணக்கிலுள்ள ஏறத்தாழ 40% காலங்கடந்த வைப்புத்தொகைக்கு இதுவரை தீர்வு காணப்பட்டுள்ளதுடன், மீதமுள்ள காலங்கடந்த வைப்புத்தொகைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
நி.பி. 371 இன் அடிப்படையில் வழங்கப்பட்ட செயல்நிமித்த உப கட்டுநிதிகள் குறித்த நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர் ஒரு மாதத்திற்குள் தீர்வு செய்யப்பட்டிருக்காமை	செயல்நிமித்த உப கட்டுநிதிகளை குறித்த பணிகள் முடிந்து ஒரு மாதத்திற்குள் தீர்வு செய்வதற்காக நடவடிக்கை எடுக்கப்படும்.
மீளாய்வாண்டிற்காக பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டிய செயலாற்றல் அறிக்கை உரிய திகதியில் சமர்ப்பிக்கப்பட்டிருக்காமை.	2020 ஆம் ஆண்டிற்கான செயலாற்றல் அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்காக 2022.01.17 அன்று வனச்சீவராசிகள் பாதுகாப்பிட, யானை வேளி மற்றும் அகழிகள் கட்டுதல் உள்ளிட்ட பாதுகாப்பு வேலைகள், மீள் காடு வளர்ப்பு மற்றும் வன வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதன்பின், ஆண்டுகளிற்கான செயலாற்றல் அறிக்கைகள் உரிய தேதியில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், இந்த ஆண்டும் உரிய தேதியில் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும்.
இரண்டாம் பகுதி : 65.00	
நிறுவனத்தால் பராமரிக்கப்படும் இணையதளத்தின் மூலம் முறைப்பாடுகள் அல்லது பாராட்டுகளைப் பதிவு செய்வதற்கான வசதிகள் வழங்கப்பட்டிருக்காமை.	தற்போது, நிறுவனத்தின் இணையதளத்தை புதுப்பிக்கும் 'நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதுடன், அதன் மூலம் பொதுமக்கள் முறைப்பாடுகள் மற்றும் பாராட்டுகளை பதிவு செய்ய வாய்ப்பு அளிக்கப்படும். அதுவரை, திணைக்களத்தின் ஒருங்கிணைப்புத் தகவல்கள் இணையதளத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், அவசர அழைப்புகளிற்காக 1992 என்ற அவசர அழைப்புப் பிரிவு 24 மணிநேரமும் செயற்படுகின்றது.


<p>2018 ஏப்ரல் 27 ஆந் தேதியிட்ட MSDW/08/65 சுற்றறிக்கையின் படி மேற்கொள்ளப்பட வேண்டிய நிலைபேறான அபிவிருத்தி நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக இரண்டு நினைக்கைகள் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.</p>	<p>நிலைபேறான அபிவிருத்தி நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக இரண்டு நினைக்கைகள் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.</p>
<p>குடிமக்கள்/சேவை நாடுனர்கள் சாசனம் சரியாக தயாரிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டிருக்காமை.</p> <p>நிறுவனத்தின் குடிமக்கள்/சேவை நாடுனர்களின் சாசனம் செயல்படுத்தப்படுவதைக் கண்காணிக்கவும் மதிப்பீடு செய்யவும் நிறுவனத்தினால் முறையொன்று உருவாக்கப்பட்டிருக்காமை.</p>	<p>வனச்சீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் சுற்றுலா விடுதிகளின் முன்பதிவு தொடர்பான நடவடிக்கைகளுடன் மாத்திரமே பொதுமக்களுடன் நேரடியாகத் தொடர்புபடுவதுடன், அதனையும் நிகழ்நிலை (online) மூலம் செய்ய முடியும் என்பதால் குடிமக்கள்/சேவைநாடுனர் சாசனத்தைத் தயாரிக்க வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன். இருப்பினும், தற்போது குடிமக்கள்/சேவைநாடுனர் சாசனம் தயாரிக்கப்பட்டு வருகிறது.</p>
<p>அரசாங்க நிர்வாக விதிமுறைகளின்படி முறையாக தயாரிக்கப்பட்ட மனித வளத் திட்டமொன்று காணப்படாமை</p> <p>தயாரிக்கப்பட்ட மனித வளத் திட்டத்தின் மூலம் ஒரு பணியாளருக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் 12 மணிநேரம் பயிற்சிக்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட்டிருக்காமை.</p> <p>அனைத்து ஊழியர்களையும் உள்ளடக்கிய வகையில் செயலாற்றல் உடன்படிக்கைகள் தயாரிக்கப்பட்டு அவற்றில் கைச்சாத்திடப்பட்டிருக்காமை</p>	<p>2020 ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக, அந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் அக்டோபர் வரையில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதாலும், சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றியதாலும், ஊழியர்கள் அத்தியாவசிய கடமைகளுக்காகவும் குழுக்களாகவும் கடமைக்கு அழைக்கப்பட்டனர்.</p> <p>இவ்வாறான பின்னணியில் உத்தியோகத்தார்களை ஓரணியாக ஒன்று சேர்ப்பது சாத்தியமில்லாத காரணத்தினால் 2020 ஆம் ஆண்டிற்கான மனித வள அபிவிருத்தித் திட்டத்தை தயாரிப்பது கடினமாக இருந்தது.</p> <p>ஆனால் அனைத்துப் பயிற்சித் திட்டங்களும் பணிப்பாளர் (செயல்பாடுகள்) இன் நேரடித் தணிக்கையின் கீழ் உடனடிப் பணிப்பாளர் (ஆராய்ச்சி மற்றும் பயிற்சி) மூலம் செயல்படுத்தப்பட்டதுடன், ஆண்டுப் பயிற்சித் திட்டங்களை திட்டமிட்ட செயல்பாட்டுக்களைத் திட்டத்தின்படி செயல்படுத்த முடிந்தது. தற்போது மனித வள அபிவிருத்தித் திட்டத்தின் முதல் வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது.</p>

<p>மனிதவள அபிவிருத்தித் திட்டத்தைத் தயாரிப்பதற்கும் இயலுமை மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கும் ஒரு சிரேஷ்ட உத்தியோகத்தார் நிறுவனத்தில் பெயரிடப்பட்டிருக்காமை.</p>	<p>2020 ஆம் ஆண்டில் இடம்பெற்ற கொரோனா தொற்று பரவல் காரணமாக, தனிமைப்படுத்தல் சட்டம் அவ்வப்போது அமுல்படுத்தப்பட்டமையால், அப்போது வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களின்படி அதிகாரிகளை குழுக்களாக ஒன்று சேர்ப்பதில் உள்ள சிரமத்தினால் 2020 ஆம் ஆண்டிற்காக திட்டமிடப்பட்ட அனைத்து பயிற்சி நிகழ்ச்சிகளையும் நடத்த முடியாமல் போனதுடன் திட்டமிடப்பட்ட பயிற்சி வாய்ப்புகள் சுமார் 50% அளவில் நடாத்தப்பட்டது. மீண்டும் நிலைமை வழமைக்குத் திரும்பிய பின்னர் பயிற்சி நடவடிக்கைகள் உரியவாறு நடாத்தப்படும்.</p>
<p>திட்டமிடப்பட்ட பயிற்சி வாய்ப்புகளின் மூலம் வழங்கப்பட்ட பயிற்சிகளின் எண்ணிக்கை 50% க்கும் குறைவாக காணப்பட்டமை.</p>	



ஆர்.எம்.சீ.எம். ஹேரத்
பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தார்/செயலாளர்,
வனச்சீவராசிகள் மற்றும் வன வளப் பாதுகாப்பு அமைச்சு

R.M.C.M. Herath
Secretary
Ministry of Wildlife and
Forest Resources Conservation



எம்.ஜி.சீ. சூரியபண்டார
கணக்கீட்டு உத்தியோகத்தார்/பணிப்பாளர் நாயகம்
வனச்சீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம்

M. G. C. SOORIYABANDARA
Director General
Department of Wild Life Conservation
No. 811/A, Jayanthipura Road,
Battaramulla.